

1-6-20



ஒரு நாளைக்கு இரண்டு அத்திப்பழம் சாப்பிட நரம்புத்தளர்ச்சி குணமாகும்.

சார்வரி

வைகாசி

19

JUNE - MON

திங்கள்

ஷவ்வால்

8

www.mahacalendar.com

இராசிபலன்

வளர். தசமி 16.35 (மா. 00.30) ஹஸ்தம் 42.57 (11.03) அகஸ் 31.24 தியாஜ் 07.36 சித்த யோகம். பாபஹர தசமி. சுபமுகூர்த்தம். காளையார்கோவில் ஸ்ரீசிவபெருமான் பொய்ப்பிள்ளையை மெய்ப்பிள்ளையாக்குதல். திருப்பத்தூர் சுவாமி கைலாச வாகனம், அம்பாள் சிம்ம வாகன பவனி. பெரிய நகசு.

நல்லநேரம்	கௌ.ந.நெ.	இராகு	குளிகை	எமகண்டம்			சூ	பு	சு
காலை : 6.30-7.30	1.30-2.30	7.30	1.30	10.30					
மாலை : 4.30-5.30	7.30-8.30	9.00	3.00	12.00	செ	10	மிதுபு		
சூலம் : கிழக்கு	ரிஷப லக்கணம்	சந்திராஷ்டமம் சதயம் பூரட்டாதி			வி	21	ரிஷ-சு		
பரிகாரம் : தயிர்	இருப்பு நா. 2 வி 5								
கரணம் : 9-10.30	சூரிய உதயம் 5.52				கே ச				
சுபமுகூர்த்தம்.					நாள்	திதி ஏகாதசி			

மேஷம் - உற்சாகம்

ரிஷபம் - பாராட்டு

மிதுனம் - நிறைவு

கடகம் - நிம்மதி

சிம்மம் - கவலை

கன்னி - வரவு

துலாம் - உற்சாகம்

விருச்சி - ஆக்கம்

தனுசு - வெற்றி

மகரம் - பகை

கும்பம் - அசதி

மீனம் - மறதி